

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 9, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 9th day of August, 1901, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said land or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Land referred to

The land commonly called and known as Magakuttiya, situate in the village of Malimmada in the Weligam korale of the Matara District, in the Southern Province, containing in extent 11 acres 2 roods and 21 perches, shown in W. L. O. S No. 106, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north the Gansabahawa S. P.

road from Akurugoda to Malimmada, Wewehena sold by Crown to Maddugodage Jamis Appuhami and others (T. P. 122,467); on the east by Wikatumullekumbura belonging to Samarasin Ranawira Gamachchige Don Dias and others, Wikatumulla belonging to ditto; on the south by Galgodagawawatta belonging to Gamachchige Punchihami and others; on the west by Udumullegedarawatta belonging to Gamachchige Punchihami and others, Liyangahagodawatta belonging to Gamachchige Bahunié.

ඩී මි 1901 ක්වා අගෙස්ඩු මය 9 වෙනි දින පටන් තුන්ම්සයක් ඇගුලත්ද මෙහි පහත ද්ක්වන ඉඩ්මලට හෝ එකීන් කොටසකට හෝ අගීනිකමක් තිබෙනවාය කිස්න යම් අයෙක් ඇත්තැම් ඒ අය විසින් වමි 1897 නේ නොමුර 1 ක්නේ ආදුපණනේ 28 වෙනි වහන්තියේ ප්‍රකාරයට පත්කරණුලැබූ විශාල මහත්වයෙරයාන්නා බ්සේගේ යාල්ලේ කහ්නේරුවේ උන්නා බ්සේගේ ඉදිරිපතට ඇත්ති පෙනී සිට එක් ඉඩ්මලට හෝ එකී කොටසකට අයිතිකම පෙන්වා, සිපින්ට නොයෙදුනෙන්, එකී විශාල මහත්වයෙරයාන්නා බ්සේගේ වමි 1897 නේ නොමුර 1 ක්නේ ආදුපණනේ සහ වමි 1899 නේ නොමුර 1 ක්නේ ආදුපණනේ තුන් ලැබූ තිබෙන බලුවලු ප්‍රකාරයට අයිතිවාසිකම නොකියාපු එක් ඉඩ්මල රුපසභාකක ඉඩ්මලක්ය කියා උත්සාන්නේගේ අත්සන ඇති ලියව්ල්ලකින් උන්නා බ්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දකාගන ඇතුයි.

• බිඛුලිව්. ඩී. ඩේවිචිසන්,
විශෙෂ මහත්මියාරයානුෂ්නාස්සේය.

දකුණුපලාතට අයිති මාතරදිස්ත්‍රික්ස් කේ වැළිගම්කෝරලේ මාලිම්මඩ යන ගම් තීබෙන මේ සමග අමුණුපාස සහතිකියියමේ පෙනෙනු ඇස්කර 1/කුන් රුඩි 2කුන් පර්වස් 2/ක් ඩීම්තරම ඇති මගකුවේය කියන නොමිලර W. L. O. S. $\frac{106}{S. P.}$) සියිල් පැනයේ පෙනෙන එම්කවිරියට මාසිම්-ලතුරට අකුරු කොඩ සිට මාලිම්මඩ යන ගම්සඟාපාරද, ආන්ත්‍රික විසින් මාද්දයෙකුවිනේ ජේම්ස් අප්පූහා, මේ සහ කවන් අයවලින්ට විකුණුපාස වැවිශේහද (P. T. 122,467), නැගෙනුරට සමරපින් රත්තිවර මේ, විවිධ දෙන් දියස්ටට සහ වෘත්ත් අයවලින්ට අයිති විකුම්මල්ලේ කුඩාරද, එම අයවලින්ට අයිති විකුම්මල්ලද; දකුණුට ගම්, විවිධ ප්‍රතිඵලිහා, මේ සහ තුවන් අයවලින්ට අයිති ගල් කොඩායාව, වන්තද; බැංකාරුට ගම්, විවිධ ප්‍රතිඵලිහා, මේ සහ තුවන් අයවලින්ට අයිති උඩුම්මල්ලේ ගෙදර වන්තද, අමාවිවිධ බඩු නේට අයිති උඩුම්මල්ලේ ගෙදර වන්තද, අමාවිවිධ බඩු


இவ்வரிவித்தனின் தேதியாகிய 1901 ம் டிசம்பர் 9 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்கு ஸ்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடன்தெயேறும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர் கள் யாருமிருத்தால், அவர்கள் 1897 ம் டிசம்பர் 9 நேரம்பூர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகங்கள் முன்பாக காலி அவரது கங்கேரில் தெரிப்பட்டு மேற்படி காணிக்கு அலைது அதில் யாதும் உரிமை அல்லது உடன்சை காண்பியாகிறாதால், மேற்கொள்ளிய குறித்த உத்தியோகங்கள் தமிழில் 1897 ம் 1899 ம் டிசம்பர் 9 நேரம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தனக்கொடுத்திருக்கும் கொடுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தானி வெளிப்படாவிட்டு மூடிக்குரிய ஆதனமென்று வெளியாக்கப்படுத்தவார்.

டவ்விவு. இ. டேவிட்ஸன்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட கணியின் விபரம்.

தன் மாகாணத்தின் மாத்தறை டல்திறிக்கில் வெளிக் கோரளையக்சேர்ஸ்த் மாளிம்மட என்னும் கிரா மத்திலூள் W. L. O. S. கொம்பர் $\frac{106}{N. P.$ ம் பிளான் கடதாசியில் கணப்படும் மகுட்டிய யென்ற பொதவாய்க் கொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டைனத்திருக்கும் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 11 ஏக்கர் 2 மூட் 21 பாசன் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-அக்குறுமொட்டமிலிருந்து மாளிமவடக்குபோகும் கண்ணபா ஞேட்டு, மாதுகொடகே ஜேமிஸ் அப்புகாமியும் சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வேவேகேன (T. P. 122,467) ; கிழக்கு-ஸ்ரீமதின் நன்றைகமாச்சிகே தொன் தியசம் சிலபேர்களுக்குமுடைய விட்டுமூன்னோகும்புர, மேற்சொல்லைய வர்சனுடைய விகட்டுமூள்ளன ; தெற்கு-கமாச்சிகே புஞ்சிகாமியும் சிலபேர்களுக்குமுடைய கல்கொடகாவாவத்து; மேற்கு-கமாச்சிகே புஞ்சிகாமியும் சிலபேர்களுக்குமுடைய உழுமூன்னேகதறவத்து, கமாச்சிகே படுஞ்சேடைய வியன்காட்டவத்து.



Land called Magakuttiya, in extent 11A. 2R. 21P., situated in Malimada village of Weligama korale.

Surveyor-General's Office,
Colombo, May 1, 1901.

J. L. HAMPTON,
for Acting Surveyor-General.